

小学生语文课外阅读丛书

新·课·标

MIMIHUAYUAN

# 秘密花园



原著 ◎ [英国] 弗朗斯·哈德森·伯朗特  
改编 ◎ 潘陈静

童话·寓言·故事  
每一个都是经典  
每一本都值得珍藏  
因为·这里  
是一个纯真的世界  
因为·这里  
是梦想起飞的地方



W.A. 世界知识出版社

MIMI HUAYUAN



# 秘密花园

原著 ◎ [英国] 弗朗斯·哈德森·伯朗特  
改编 ◎ 潘陈静



世界知识出版社

## 图书在版编目(CIP)数据

秘密花园 / (英) 伯朗特著；潘陈静  
改编。—北京：世界知识出版社，2006.11  
(新课标小学生语文课外阅读丛书)

ISBN 7-5012-3053-6

I. 秘... II. ①伯... ②潘... III. 汉语拼音—儿童读物

IV. H125.4

中国版本图书馆 CIP 数据核字(2006) 第 131645 号

新课标·小学生语文课外阅读丛书

## 秘密花园

出版策划：知信文化

责任编辑：吴 琳

责任出版：赵 玥

责任校对：王 靖

出 版：世界知识出版社

印 刷：世界知识印刷厂

经 销：全国新华书店

开 本：880×1230 毫米 1/32

印 张：6

字 数：125 千字

版 次：2006 年 11 月第 1 版

印 次：2006 年 11 月第 1 次印刷

定 价：10.00 元



# 前言

Qianyan



让我们的孩子走近经典，阅读名著，已经成为社会各界人士和众多家长的共同愿望。它会带给孩子们快乐、惊喜……

孩子处于学习、求知阶段，一切都可以从头设计，如果予以正确的指导，他们将有无可限量的未来。从培养孩子健康人格的角度出发，引导、鼓励孩子读名著非常重要。名著会为孩子们缤纷的童年增添更多的乐趣，使童年生活更为充实。法国思想家笛卡尔曾说：“阅读优秀名著就像和高尚的人进行谈话，这些伟人在谈话中向我们展示的是他们的智慧和思想。”

为此，我们又精心挑选出了十部在世界上有广泛影响的著作，编写了第四套小学生语文课外阅读丛书。《列那狐的故事》用诙谐的笔法向孩子们讲述了狡猾聪明的列那狐一生的传奇事迹；《尼尔斯骑鹅历险记》不仅向孩子们描绘了瑞典的独特风光，还启发孩子们要有良好的品德；《吹牛大王历险记》为孩子们提供了一个广阔的想象空间，能激发起孩子们无尽的想象力；《水孩子》这个有趣而神秘的童话会带孩子们走进海底世界，去认识生活在那里的生物；《母亲》里那种深沉的母



爱不仅渗透在书的每个字眼中，也会渗透到孩子们的心灵深处；还有《神秘岛》、《秘密花园》、《哈克贝利·芬历险记》、《彼得·潘》、《金银岛》，每一本都是经典，每一本都值得细细品读，每一本都会带给孩子们意外的惊喜！

通过阅读，可以活跃孩子们的思维，拓宽孩子们的想象，教给孩子们更多、更好的思维方式！

本套丛书的语言通俗优美，内容简洁洗练，图画鲜亮生动，可以引领孩子们兴趣盎然地走进名著的世界，在潜移默化中陶冶孩子们的情操，在愉快的阅读中学会真、善、美，学会友爱和坚强！



# 目 录

Mulu



- 一、没有人剩下 / 1
- 二、倔强的玛丽小姐 / 2
- 三、穿过牧尔 / 13
- 四、不一样的玛莎 / 16
- 五、奇怪的哭声 / 28
- 六、房间探秘 / 33
- 七、花园的钥匙 / 39
- 八、进入神秘花园 / 44



- 九、秘密花园的  
样子 / 50
- 十、见到迪肯 / 57
- 十一、整理花园 / 68
- 十二、与克兰文先生  
见面 / 75
- 十三、初识柯林 / 82
- 十四、脾气不好的  
柯林 / 93



录

Mulu



## 十五、花园里的快乐

生活 / 102

十六、争吵 / 109

十七、发脾气 / 116

十八、重新振作 / 123

十九、春天来了 / 128

二十、决心活下去 / 135

二十一、季元本 / 140



二十二、季元本的坚持 / 148

二十三、神奇的大自然

魔法 / 152

二十四、一切都在秘密

进行 / 159

二十五、继续隐瞒 / 165

二十六、渴望母爱 / 169

二十七、爸爸回来了 / 177



[英国] 弗朗斯·哈德森·伯朗特

yī  
一、没有人剩下



mǎ lì lún nuò kè sī bēi sòng dào le mī sè sī wéi tè  
玛丽·伦诺克斯被送到了米瑟斯韦特

zhuāngyuán tā jiù jiù nà li méi yǒu rén jiàn guò zhè yàng de xiǎo hái  
庄园她舅舅那里，没有人见过这样的小孩：

liǎn dàn shòu xuē shēn cāi dān bó tóu fa xì shǎo mǎn liǎn bù yú  
脸蛋瘦削，身材单薄，头发细少，满脸不愉

kuài zài yīn dù chūshēng de tā dà xiǎo bìng bù duàn suǒ yǐ tóu  
快。在印度出生的她，大小病不断，所以头

fà hé liǎn sè dōu shì huáng de tā fù mǔ shuāngwáng fù qīn shēng  
发和脸色都是黄的。她父母双亡，父亲生

qián zài yīng guó zhèng fǔ gōng zuò mǔ qīn shì gè dà měi rén zhǐ xiāng  
前在英国政府工作；母亲是个大美人，只想

zhe yàn huì hé shè jiāo rén wù xún huān zuò lè běn lái jiù bù xiāng  
着宴会，和社交人物寻欢作乐，本来就不想

yào hái zi shēng xià mǎ lì hòu jiù jiāng tā jiāo gěi le nǎi mā  
要孩子，生下玛丽后，就将她交给了奶妈，

bìng xī wàng tā bēi dài de yuè yuǎn yuè hào cóng mǎ lì hái shì yí  
并希望她被带得越远越好。从玛丽还是一

个 多 病 、 烦 躁 且 难 看 的 婴 儿 到 她 蹤 跚 学 步  
 时 , 她 一 直 被 带 到 不 妨 碍 大 人 的 地 方 。 为 避  
 免 她 的 哭 声 引 起 女 主 人 发 怒 , 印 度 奶 妈 和  
 其 他 仆 人 总 让 她 随 心 所 欲 , 除 了 她 们 的 黑  
 脸 , 玛 丽 不 记 得 任 何 熟 悉 之 物 。 六 岁 时 , 她  
 是 世 上 最 自 私 、 专 横 的 小 猪 惑 。 第 一 个 家  
 庭 教 师 极 讨 厌 她 , 只 教 了 三 个 月 , 后 来 的 比  
 这 个 时 间 更 短 。如 果 不 是 她 自 己 想 读 书 , 她  
 恐 怕 一 个 字 母 也 不 认 识 。

有 一 天 早 晨 , 天 极 热 , 玛 丽 醒 来 了 , 看 到

床 边 的 仆 人 不 是 奶 妈 , 就 烦 了 。 她 命 令 这



个 陌 生 女 人 把  
 奶 妈 叫 来 , 可 是  
 这 个 女 人 结 结  
 巴 巴 地 说 奶 妈



不能来，玛丽愤怒地对这个女人拳打脚踢。

事情有些异常。几个仆人不见

了，见到的也都

面如死灰，乱

窜或溜开。可

没人告诉玛丽

是怎么回事，她

只能独自在花园的游廊边玩。越来越生气

的她一边假装造花坛，一边骂着奶妈：“猪！”

正骂的时候，她听到她母亲来了。她和

一个玛丽认识的漂亮小伙子一起低声谈话，

他似乎是个刚从英国来的年轻军官。小女

孩瞪着他们，尤其是她母亲。如每次看到她

一般，女主人（玛丽常如此称呼）身材高挑

儿，穿着美丽，头发如卷曲的丝缎，鼻子小



qiǎo líng lóng dà yǎn jīng xiàng zài xiào hǎo xiǎng qiáo bu qǐ rèn hé shì  
巧玲珑，大眼睛像在笑，好像瞧不起任何事。

dàn xiàne zài què bù yì yàng tā sì hū zài xiàng nián qīng jūn guān āi qú  
但现在却不一样，她似乎在向年轻军官哀求。



mǎ li ting dào  
玛丽听到

le tā men de tán huà  
了他们的谈话。

sì hū yǒu shén me zāo  
似乎有什么糟

gāo de shì qíng fā shēng  
糕的事情发生

le nián qīng rén shēng  
了，年轻人声

yīn chàn dǒu tā mǔ qīn yě zài hài pà hǎo xiǎng hòu huǐ bù gāi wéi  
音颤抖，她母亲也在害怕，好像后悔不该为

le shén me yàn huì liǎng zhōu méi dào shānshàng qù pú rén sù shè li  
了什么宴会两周没到山上去。仆人宿舍里

xiāngliàng de háo kū shēng chuán lái bìng qiè yuè lái yuè fēngkuáng mǎ  
响亮的号哭声传来，并且越来越疯狂。玛

lì jìn bù zhù zhàn qǐ lái hún shēn fā dǒu nǚ zhǔ rén gèng hài pà  
丽禁不住站起来，浑身发抖。女主人更害怕

le kū hán zhe jiào zhe nián qīng jūn guān pǎo jin fáng zi lì le  
了，哭喊着，叫着年轻军官，跑进房子里了。

mǎ li míng bái yǒu rén sì le  
玛丽明白有人死了。

hòu lái mǎ li zhōng yú míng bái zhè ge zāo chén yí qiè shén mì  
后来，玛丽终于明白这个早晨一切神秘

de shì qíng zhè jiān zhí shì ràng rén máo gǔ sǒng rán yì zhǒng zuì zhì  
的事情，这简直是让人毛骨悚然。一种最致



ming de huò luàn duō qù le bāo kuò nǎi mā zài nèi de xǔ duō shēngmìng  
命的霍乱夺去了包括奶妈在内的许多生命。

pú rén sì de sì táo de táo kǒng jù yǔ sǐ wángchōng chí zhe xiǎo  
仆人死的死，逃的逃，恐惧与死亡充斥着小

píng fáng  
平房。

dì èr tiān mǎ li cǎng dào le yóu ér shì lǐ méi yǒu rén  
第二天，玛丽藏到了幼儿室里，没有人

jì de tā tā duì wài miàn de hùn luàn láng jí jí gè zhǒng qí guài  
记得她，她对外面的混乱、狼藉及各种奇怪

de shì qīng yì wú suǒ zhī tā shí kū shí shuì zhī dào dà jiā zài  
的事情一无所知。她时哭时睡，知道大家在

shēngbìng hòu lái tā pá jìn kōng wú yí rén de fàn tíng chī le  
生病。后来，她爬进空无一人的饭厅，吃了

diǎn shuǐ guǒ hé bǐng gān yòu jué de kě biàn hē le yì bēi jiǔ  
点水果和饼干，又觉得渴，便喝了一杯酒，

ránhòu yòu jiāng zì jǐ guān jìn yòu ér shì péng wū li de jiào hān  
然后又将自己关进幼儿室。棚屋里的叫喊

shēng yǐ jí cōngmáng de jiǎo bù shēng shǐ tā hài pà dàn jiǔ ràng tā  
声以及匆忙的脚步声使她害怕，但酒让她

hěn kuǎi biàn shuì zháo le shén me yě bù zhī dào yě méi yǒu shén me  
很快便睡着了，什么也不知道，也没有什么

kě yǐ dǎ rǎo tā  
可以打扰她。





cóng chén shuǐ zhōng xǐng lái tā tǎng zài chuáng shàng dīng zhe qiáng kàn  
从沉睡中醒来，她躺在床上盯着墙看。

fáng zi li cóng wèi yǒu guò de ān jìng dàn tā bù guān xīn rèn hé  
房子里从未有过地安静，但她并不关心任何  
rén zhǐ shì cāi xiāng zhe shì qíng fā zhǎn de chéng dù tā yòu hēn  
人，只是猜想着事情发展的程度。她又很

shēng qì yīn wèi jué de zì jǐ bēi rén yí wàng le  
生气，因为觉得自己被人遗忘了。

tā dēng dài zhe xī wàng yǒu rén lái zhǎo tā dàn shì méi yǒu  
她等待着，希望有人来找她，但是没有  
rén lái zài jì jìng de fáng zi li tā kàn dào yì tiáo xiǎo shé  
人来。在寂静的房子里，她看到一条小蛇  
cóng dì tǎn shàng pá guò dàn bìng bù gǎn dào hài pà hòu lái tā  
从地毯上爬过，但并不感到害怕。后来，她  
tíng dào yuàn zì lì xiāng qǐ jiǎo bù shēng tīng dào nán rén men tán huà  
听到院子里响起脚步声，听到男人们谈话。  
tā men hǎo xiàng tí dào le tā mǔ qīn hé tā  
他们好像提到了她母亲和她。

jǐ fēn zhōng hòu yí gè gāo jí jūn guān dài zhe yì qún rén dǎ  
几分钟后，一个高级军官带着一群人打  
kāi yòu ér shì de mén kàn dào fáng jiān li chǒu lòu de mǎ li tā  
开幼儿室的门，看到房间里丑陋的玛丽，他  
xiǎn rán bēi xià zhù le rěn bù zhù jīng hū qǐ lái rǎn hòu mǎ  
显然被吓住了，忍不住惊呼起来。然后，玛  
lì zhōng yú zhī dào yì qiè shì qíng tā fù mǔ sì le pú rén táo  
丽终于知道一切事情：她父母死了，仆人逃  
pǎo le  
跑了。



[英国] 弗朗斯·哈德森·伯朗特

## 二、倔强的玛丽小姐



那个漂亮的母亲去世以后，并不能指望  
玛丽会想念她。因为小女孩对她了解太少  
了，仅仅是知道她美丽。实际上，她是个自  
私的小孩，只想被人照顾，一切照旧，只关  
心自己去的人家会不会顺着她。

最初，她被送到一个贫穷的英国牧师克  
劳福家。那家有五个几乎同龄的孩子，穿  
着破烂衣服，整天相互争吵、争夺。玛丽讨  
厌他们，不想留下来。坏脾气的玛丽是难以

相处的，一两天后，孩子们就不愿意和她玩了，并且给她取了一个绰号：倔强的玛丽小姐。这个绰号是蓝眼睛、爱捉弄人的小男孩巴兹尔最先想出来的，后来渐渐传开了，使得玛丽越来越觉得不顺气了。

没过多久，巴兹尔告诉她，她将被送到她舅舅阿奇博尔德·克兰文那儿。这是一个脾气很坏的驼背人，住在乡下一个又大又荒凉的老房子里。玛丽开始不相信小男孩所说的，可后来克劳福太太证实了这件事。

玛丽看上去仍旧是铁石心肠，毫无兴趣。克劳福先生和太太试图温和地对待她，





dàn yě zāo dào le kàng jù fū fù liǎng gè bù zhī dào ná tā zèn  
但也遭到了抗拒。夫妇两个不知道拿她怎  
me bàn tè bié shì jiāng tā nà mèi li mǔ qīn de fēng dù yǔ tā de  
么办，特别是将她那美丽母亲的风度与她的  
jǔ zhǐ yì duì bǐ yě zhǐ néng fā chū yí zhèn tàn xī shēng  
举止一对比，也只能发出一阵叹息声。

guò le yí duàn rì zi mǎ li zài yí gè jūn guān qī zi de  
过了段日子，玛丽在一个军官妻子的  
zhào kàn xià cháng tú bá shè dào le yīng guó qián lái jiē tā de  
照看下，长途跋涉到了英国。前来接她的  
shì mǐ sè sī wéi tè zhuāngyuán de guān jiā mò dé láo kè tài tai  
是米瑟斯韦特庄园的管家莫得劳克太太。  
mǎ li yì diǎn yě bù xǐ huān tā ér mò dé láo kè tài tai sì  
玛丽一点也不喜欢她。而莫得劳克太太似  
hū yě bù zěn me bǎ tā fàng zài xīn shàng zhǐ shì jīng yì yú tā de  
乎也不怎么把她放在心上，只是惊异于她的  
píng yōng bìng qiè rèn wéi mǐ sè sī wéi tè méi yǒu néng ràng hái zǐ dé  
平庸，并且认为米瑟斯韦特没有能让孩子得  
dào gǎi biàn de huán jìng mǎ li kāi shǐ duì tā jiù jiù jí tā zhù  
到改变的环境。玛丽开始对她舅舅及他住  
de di fang hào qí qǐ lái  
的地方好奇起来。

zì cóng tā kāi shǐ zhù dào bié rén jiā li tā jiàn jiàn gǎn dào  
自从她开始住到别人家里，她渐渐感到  
cóng wèi yǒu guò de gū dān bìng chānshēng yì xì liè de qí guài niàn tou  
从未有过的孤单，并产生一系列的奇怪念头。  
tā kāi shǐ huái yí zì jǐ hǎo xiàng cóng lái bù shù yú shuí yě cóng lái  
她开始怀疑自己好像从来不属于谁，也从来  
méi yǒu shuí zhēnzhèng jiāng lì guò tā dāng rán tā bìng méi yǒu yì shí  
没有谁真正奖励过她。当然，她并没有意识

到自己的脾气很坏，而是觉得别人脾气坏。

她觉得莫得劳克太太是自己见过的最别扭、最低俗的人。因而，在去约克郡的旅

途中，总是尽量地离她远些，不想让别人以为自己属于她。但莫得劳克太太毫不在意

她的想法，她觉得自己是那种“绝不容忍年轻

人胡闹”的妇人。她本来不想去伦敦，因

为她妹妹玛利亚的女儿要结婚了，但是为保

住这份高薪和舒服的工作，她只有马上执行

克兰文先生的命令。

在列车车厢中，莫得劳克太太观察着玛

丽，她觉得自己从未见过这样“破”的小孩

(“破”是约克郡话，指任性、惯坏了)。玛丽

看起来瘦小、平庸而焦躁。她就这样僵坐

着，一动也不动。但是莫得劳克太太看她看